1979 நவம்பர் 3]

வானூர் ஒன்றியத்தைப் பிரித்தமைத்தல்.

*வினா எண் 91—திரு. மொ. பரமசிவம் : மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) திண்டிவனம் வட்டம் வானூர் ஒன்றியத்தை வானூர் கிளியனூர் என இரண்டு ஒன்றியங்களாக பிரிக்கும் உத்தேசம் அரசுக்கு உள்ளதா?

(ஆ) ஆம் எனில் எப்போது?

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து :

(அ) இல்லை.

(ஆ) இக் கேள்விக்கு இடமில்லை.

திரு. மொ. பரமசிவம் : தலைவரவர்களே, வானூர் ஒன்றியத்தில் 64 பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன. எனவே இரண்டாகப் பிரித்து கிளியனூரைத் தனி ஒன்றியமாக அமைக்க அரசு ஏற்பாடு செய்யுமா?

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து : தலைவரவர்களே, மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக ஊரக வளர்ச்சி இயக்குநருக்கு அனுப்பி வைத்தால் பரிசீலிக்கலாம்.

கிராம பஞ்சாயத்துக்களில் விளக்குகள்பராமரிப்பு.

*வினா எண் 92—திரு. த. புஷ்பராஜி : மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா ?

கிராம பஞ்சாயத்துக்களில் தெரு விளக்குகளை சரியாக பராமரிக்க 10 கிராம பஞ்சாயத்துக்களுக்கு ஒரு லைன்மேன் நியமிக்க அரசுக்கு உத்தேசம் உள்ளதா?

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து : அரசிடம் செயற் குறிப்பு ஏதும் இல்லை.

திரு. த. புஷ்பராஜி : தலைவரவர்களே, தமிழகத்திலே கிராம பஞ்சாயத்துக்களில் தெருவிளக்குகள் எரிவதே இல்லை. அரசு தரும் ஊக்கப் பணத்தைப் பயன்படுத்தியும்கூட விளக்குகளை சரியாக எரிய வைக்க முடிவதில்லை. பஞ்சாயத்துக்களை கலைத்த இந்த சூழ்நிலையில் தெருவிளக்குகள் எரியவில்லை. தெருவிளக்குகளை எரிய வைப்பதற்கு என்ன மாற்றுத் திட்டம் அரசு வைத்திருக்கிறது என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து : தலைவரவர்களே, ஏற்கனவே 21—3—1979-ம் நாள் மின்சக்தி ஆலோசனைக் குழு பரிந்துரைத்ததின் பேரில் அரசு சில முடிவுகள் எடுத்திருக்கிறது. இதற்குப் பிறகும் புகார்கள் வந்தால் அரசு பரிசீலிக்கத் தயாராக இருக்கிறது.

திரு. க. சுப்பு : தலைவரவர்களே, இப்பொழுது ஊராட்சி மன்றங்களிலே மற்றத் துறைகளிலே செயல்முறைகள் சரியாக இருக்கிறதா என்று கண்காணிப்பதற்கு ''எக்ஸ்டென்ஷன் ஆபீஸர்கள்'' போடப்பட்டிருப்பதுபோல மின்விளக்குகள் எரிகிறதா என்று கண்காணிப்பதற்கு ஒரு அதிகாரியைப் போட வேண்டும் என்று பஞ்சாயத்துத் தலைவர்களுடைய மாநாட்டிலேய ஆலோசனை சொல்லப்பட்டது. அந்த ஆலோசனையை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டு செயல்படுத்துமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து : தலைவரவர்களே, அந்த ஆலோசனையை அரசு ஏற்றுக் கொண்டு அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது.

திரு. செ. சின்னசாமி: தலைவரவர்களே, அப்படி அரசு ஆலோசனை இருக்கும் போது அப்படி நியமிக்கப்படுகிறவர்களை தெருவிளக்குகள் எரிகிறதா இல்லையா என்பதை, காவல் துறையிலே நைட் டியூட்டி போடுவது போல, இரவு நேரத்திலே சென்று பார்த்து, எரியாத விளக்குகளை உடனடியாக எரிய வைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று அரசு அறிவிக்குமா ?

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து : விளக்கு எரிகிறதா என்று பார்க்க இரவிலேதான் நிச்சயமாக அதிகாரிகள் நிச்சயமாகப் போவார்கள்.

திரு. சொ. ந. பழனிசாமி: பேரவைத் தலைவர் அவர்களே, பஞ்சாயத்துக்களிலே மின் விளக்குகளைப் பழுதுபார்ப்பதற்கு ஒரு லைன்மேன் மற்றும் ஹெல்பர் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஆணையர் அவர்களின் கீழ் பணியாற்றும் வகையில் அரசு நியமிக்குமா?

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து : ஏற்கனவே குறிப்பிட்டேன், அரசின் ஆய்வில் இருக்கிறது.

திரு. சி. ராமநாதன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பஞ்சாயத்துக்களில் ஒழுங்காகத் தெருவிளக்குகள் எறிய வேண்டுமானால், நல்ல பல்புகள் போடவேண்டும். தற்போது அடிக்கடி பல்புகள் பீசாகி விடுகின்றன. அவற்றை

1979 நவம்பர் 3] [திரு. சி. ராமநாதன்]

அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கிறது. அவ்வாறு அடிக்கடி மாற்றவேண்டும் என்றால் பஞ்சாயத்துக்களுக்கு வருகின்ற வருவாய் அனைத்தும் அதற்குச் செலவாகிவிடும்போல் இருக்கிறது. இதை அரசு அறியுமா? அடிக்கடி பல்புகள் பீசாவதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து ; நோய் எல்லோருக்கும் புரிகிறது. மருந்து எது என்பதிலே தான் பிரச்னை.

திரு. ப. சந்திரன் ; தலைவர் அவர்களே, பஞ்சாயத்துக்களில் தெருவிளக்குகளுக்குப் போடுவதற்கான பல்புகளை ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கவேண்டும் என்று அரசு ஆணையிட்டு இருக்கிறது. ஆனால், எல்லா பஞ்சாயத்துக்களுக்கும் தேவையான அளவிற்கு ஒட்டுமொத்தமாக பல்புகளை அந்த சூப்பர் மார்க்கெட்டில் விநியோகிக்க முடிவதில்லை. அதன் காரணமாகத்தான் பல்வேறு கிராமங்களில் மின்சார பல்புகள் உடனடியாக மாற்ற முடிவதில்லை. இந்தக் குறை அரசுக்குத் தெரியுமா? அதற்கு மாற்றுத் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதா?

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து : தலைவர் அவர்களே, அப்படி ஒரு நிலைமை இருந்தால், மாவட்ட ஆட்சித் தலைவர் அந்த விதியைத் தளர்த்தி உரிய ஏற்பாட்டினைச் செய்யலாம்.

திரு. கே. பண்ணை சேதுராமன் : தலைவர் அவர்களே, பஞ்சாயத்துக்களிலும், நகரசபைகளிலும், தெருவிளக்குகள் அதிகமாக எரிவது இல்லை. அதுபற்றி புகார் கொடுக்கிற நேரத்தில் மின்சார வாரியத்திடம் சென்று அணுகவேண்டும் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே, பஞ்சாயத்து ஒன்றியங்களில் கல்வி விஸ்தரிப்பு அதிகாரி, விவசாய விஸ்தரிப்பு அதிகாரி, விஸ்தரிப்பு பொறியாளர்கள் என்று இருக்கிறார்கள். அதைப் போலவே, மின்சாரத்திற்கும் ஒரு தனிப் பொறியாளரை நியமித்து அந்தக் குறைகளைப் போக்க அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து : பதில் சொல்லப்பட்டு விட்டது.

திரு. ரா. கிருஷ்ணன் : தலைவர் அவர்களே, இந்த ஊராட்சிகளில் போடுகின்ற அந்த பல்புகளையெல்லாம் குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட்டில் வாங்கவேண்டும் என்று உத்தரவு இருக்கிறது. அப்படி சூப்பர் மார்க்கெட்டில் வாங்குகிறபோது, அங்கே அவர்கள் லாப நோக்கத்தோடு டெண்டர்கள் கோரி, குறைந்த டெண்டர் கோருகின்றவர்களிடத்தில்தான் பல்புகள் வாங்குகிறார்கள். தரமான பல்புகளை வாங்கும் ஒரு ஏற்பாட்டினை இந்த அரசு செய்யுமா?

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து ; அது பற்றியும் அரசு பரிசீலிக்கும்.

திரு. துரை கோவிந்தராசன் : பேரவைத் தலைவர் அவர்களே, கிராமப் பஞ்சாயத்துக்களிலே போடப்படுகின்ற பல்புகள் 230 வோல்ட் தாங்கும் வகையில் தான் உள்ளது என்றும், 250 வோல்ட் தாங்கும் பல்புகளைப் போட்டால் அடிக்கடி அவை பீசாசாது என்றும் சொல்லப்படுகிறது. இது அரசுக்குத் தெரியுமா? அந்த வகையில் 250 வோல்ட் பல்புகளை வழங்க அரசுக்கு உத்தேசம் உள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து : தலைவர் அவர்களே, மின் துறையின் ஆலோசனை பெற்று அதை அரசு பரிசீலிக்கும்.

திரு. கூத்தகுடி ச. சண்முகம் : தலைவர் அவர்களே, அமைச்சர் அவர்கள் சொல்கிறபோது மின்வாரியத்தின் ஆலோசனை பெற்று செய்யப்படும் என்று சொன்னார்கள். மின்சார வாரிய ஆலோசனைக் குழுவில் 250 வோல்ட் பல்புகள் போடவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, எல்லா கிராமங்களிலும் மின் விளக்குகள் ஒழுங்காக எரியும் உத்தரவாதம் இருந்தால்தான், தேர்தல் நேரங்களில் கிராமங்களுக்குச் செல்கிறபோது விளக்குகள் எரியவில்லையே என்கிற குறை சொல்வதை தவிர்க்கமுடியும். ஆகவே, அரசு அதைச் சீக்கிரம் செய்யுமா?

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து ; தலைவர் அவர்களே, ஆலோசனைக் குழுவின் ஆலோசனை ஏற்கப்படும்.

திரு. கரு. ராம. கரியமாணிக்கம் அம்பலம் : தலைவர் அவர்களே, அமைச்சர் பதில் சொல்கிறபோது, இந்த மின் விளக்குகள் சரியாக எரியவைப்பதற்கு சில முறைகள் இருக்கின்றன. அதன்படி செய்யலாம் என்று சொன்னார்கள். அது என்ன முறை, என்ன மாதிரி செய்வது என்று உத்தேசித்து இருக்கிறார்கள் என்பதை அறிவிக்க இயலுமா?

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து : தலைவர் அவர்களே, மின்துறை விரிவாக்க அலுவலர்கள் என்ற பதவியை ஒன்றியங்களில் கொண்டு வரலாமா என்று அரசு பரிசீலித்துக்கொண்டு இருக்கிறது.

திரு. க. மருதாசலம் : தலைவர் அவர்களே, இப்போது கிராமங்களில் எரிந்து வருகின்ற மின்விளக்குகள் இரண்டு நாளைக்கு ஒரு முறை பீசாகிவிடுகின்றன. ஆகவே, அவைகளை மாற்றி, ஒரே சீராக ட்யூப் லைட்டாகப் போடுவதற்கு அரசு

1979 நவம்பர் 3]

முன்வருமா என்பதைக் கேட்டுக்கொள்வதோடு, நம்முடைய மாண்புமிகு பேரவைத் தலைவர் இருக்கின்ற பகுதியிலும் விளக்கு எரியாமல் இருப்பதையும் சீர்திருத்த அரசு முன் வருமா?

மாண்புமிகு பேரவைத் தலைவர் : கனம் உறுப்பினர் மருதாசலம் கிராமப் பஞ்சாயத்துக்களில் தெருவிளக்குகள் குறித்த மூலக் கேள்வியையொட்டிக் கேட்க வேண்டும்; இதில் பேரவைத் தலைவரது குடியிருப்புப் பகுதி விளக்குகள் வராது.

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து ; தலைவர் அவர்களே, அது ஊராட்சிகளின் வருவாய் பொறுத்து முடிவு செய்யவேண்டிய விஷயம் மற்றவைகள் நமக்குச் சம்பந்தம் இல்லை.

[முற்பகல் 9–50]

திரு. மு. ஜான் வின்செண்ட் : தலைவரவர்களே, மூலக் கேள்வி 10 ஊராட்சிகளுக்கு ஒரு லைன்மேன் என்று கேட்கப் பட்டிருக்கிறது. ஆனால் தெருவிளக்குகள் சரியாக எரியாததற்கு காரணம் ஆங்காங்கே இருக்கிற தனி அதிகாரிகள் பல்புகள் வாங்கிக் கொடுக்கவில்லையா அல்லது கொடுக்கப்பட்ட பல்புகளை லைன்மென் போடவில்லையா? இதுபற்றி புகார் ஏதாவது வந்திருக்கிறதா? இதற்கென்று தனி செக்ஷன் அமைத்து, தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, தெருவிளக்குகளைப் பராமரிக்கும் உத்தேசம் உண்டா?

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து ; தலைவரவர்களே, தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை என்று புகார் வந்திருக் கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. காரணம் எதுவாக இருந்தாலும் எரிய வைக்க வேண்டுமென்பது தான் அரசின் விருப்பம்.

திரு. து. புருஷோத்தமன் ; தலைவரவர்களே, கிராமப் பஞ்சாயத்து தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை என்பது பற்றிய கேள்வியை கேட்க ஒட்டுமொத்தமாக எழுந்திருக் கிறார்கள். இதன் காரணமாக தெருவிளக்குகள் சரியாக எரிய வில்லை என்று தெரிகிறது. என்னுடைய தொகுதியில் சைதாப் பேட்டைகூட விளக்குகள் எரியாமல் ஒரு கிராமமாகத்தான் இருக்கிறது. விளக்குகளை எரிய வைக்க எதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து : தலைவரவர்களே, சைதாப்பேட்டை கிராமம் என்பது புதிய தகவல்.

திரு. ரா. மார்க்கபந்து : தலைவரவர்களே, இந்த தெரு விளக்குகளைப் பொறுத்த மட்டில் ஒரு யூனிஃபார்ம் டிபெக்ட் என்னவென்றால், இரண்டு நாட்களுக்குமேல் எரியவில்லை.

எல்லா இடங்களிலும் இப்படிப்பட்ட குறைபாடு இருக்கிறது. அதற்குக் காரணம் தயாரிக்கின்ற இடத்தில் தப்பு இருக்கிறதா? அப்படி இருந்தால் அரசாங்கமே தரமான பல்புகளைத் தயாரிக்கும் உத்தேசம் இருக்கிறதா?

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து: மார்க்கபந்து இதற்கு மார்க்கம் என்னவென்று சொன்னால் அதுபற்றி பரிசீலனை செய்யலாம்.

திரு. என். பழனிவேல்; தலைவரவர்களே, பொதுவாக கிராமப் பஞ்சாயத்துக்களின நிர்வாகம் சரியாக இல்லை; தெரு விளக்குகள் சரியாக எரியவில்லை; இதைப்போக்க அரசாங்கம் ஏதோ முடிவு செய்திருப்பதாக அமைச்சரவர்கள் சொன்னார்கள். அந்த முடிவை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பார்களா? தெரு விளக்குகள் உரிய முறையில் இல்லாமல், கம்பத்தின் உச்சியில்தான் மாட்டப்பட்டிருக்கின்றன. அவைகளுக்கு ஷேடுகள் இல்லை. இதை எல்லாம் சீர்செய்ய அங்கே இருக்கிற அதிகாரிகள் தேவையான பொருட்களை வாங்கிக்கொடுக்க ஏற்பாடு செய்யப் படுமா?

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து; தலைவரவர்களே, குறைபாடுகள் அனைத்தையும் அரசு பரிசீலித்துக்கொண்டிருக் கிறது.

திரு. எம். அண்ணாமலை: தலைவரவர்களே, தெரு விளக்கு எரியவில்லை என்பது பெரும்பாலான குறை. போட்ட பல்புகளும் ஒரு வாரம் நீடிப்பதில்லை. எரியாததற்கான காரணம் பல்பு கோளாறினாலா அல்லது மின்சாரத்தினாலா அல்லது முறைகேட்டினாலா என்பது அறியப்பட்டதா இனியாவது அறியமுற்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து: தலைவரவர்களே. காரணம் ஒன்றல்ல; பல. அதனால்தான் அரசு விரிவாக்க அலுவலர் ஒருவரை நியமிக்கலாமா என்பதுபற்றி பரிசீலனை செய்து வருகிறது.

திரு. சி. ஆறுமுகம்: தலைவரவர்களே, தமிழ்நாட்டில் எத்தனை தெருவிளக்குகள் தற்போது இருக்கின்றன? அவைகளில் எத்தனை எரியவில்லை? எத்தனை எரிகின்றன என்ற விவரத்தை அறிவிப்பார்களா?

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து: தலைவரவர்களே, தனியாக அக்கரை எடுத்து, தனிக் கேள்வி போட்டால் நிச்சயமாகபதில் சொல்லலாம்.